



# யா/கொக்குவில் இந்துக் கல்லூரி

முதலாம் தவணைப் பரீட்சை - 2015

செயன்முறைத் தொழினுட்பம்

தரம் :- 07

கூட்டெண்:- .....

நேரம்:- 1 மணி 30 நிமிடம்

## பகுதி - I

❖ பொருத்தமான விடையின் கீழ்க் கோடிடுக.

01) பயிர்களில் இருந்து சிறப்பான அறுவடையைப் பெற மேற்கொள்ள வேண்டிய பின்கண்காணிப்பு நடவடிக்கைகளில் உள்ளடங்காதது

- 1) பசளையிடல்  
2) ஆரம்பப் பண்படுத்தல்  
3) நீர்ப்பாசனம்  
4) பீடைக் கட்டுப்பாடு

02) கூட்டெரு தயாரிக்கத் தொடங்கி எத்தனை மாதத்தின் பின் கூட்டெருவாகப் பயன்படுத்தலாம்?

- 1)  $2\frac{1}{2}$  மாதம்  
2) 6 மாதம்  
3)  $1\frac{1}{2}$  மாதம்  
4) 3 மாதம்

03) வெண்டி, மிளகாய் போன்ற பயிர்களில் இலைச் சித்திர வடிவ நோய்க்கான காரணி

- 1) பற்றீரியா  
2) பங்கசு  
3) வைரசு  
4) வட்டப்புழு

04) பங்கசு நோய்த் தாக்கத்தை தடுக்கும் வழிவகையாக அமைவது

- 1) எதிர்ப்பினங்களைப் பயிரிடுதல்  
2) போடோக் கலவை விசிறல்  
3) நோயுற்ற தாவரத்தை பிடுங்கி அகற்றல்  
4) தூய்மையாக பயிர்ச்செய்கையை மேற்கொள்ளல்

05) பயிர்ச்செய்கைக்கு உகந்த மண்

- 1) மணல்மண்  
2) களிமண்  
3) இருவாட்டி மண்  
4) ஊரிமண்

06) சேதனப் பசளையை எவ்வாறான நேரத்தில் இட வேண்டும்?

- 1) பயிர்களை நாட்டிய பின்  
2) பயிர்கள் பூத்து காய்க்கும் போது  
3) அறுவடை செய்ய முன்  
4) பயிர்களை நட முன்

07) உணவு சமைப்பதால் கிடைக்கும் நன்மையாக அமையாதது

- 1) உணவு இலகுவில் சமிபாடடையும்  
2) உயிர்ச்சத்துக்கள் அழியும்  
3) கிருமிகள் அழிந்து போகும்  
4) உணவின் சுவை அதிகரிக்கும்

08) அதிகளவு புரதம் காணப்படும் உணவு வகை

- 1) தானியவகை  
2) பருப்புவகை  
3) இலைக்கறிவகை  
4) கிழங்கு வகை

09) பாலில் அதிகளவில் உள்ள கனிப்பொருள்

- 1) இரும்பு  
2) கல்சியம்  
3) பொஸ்பரசு  
4) கேசின்

- 10) சமைக்காது உணவுக்கு எடுத்துக் கொள்ளப்படும் இலை வகையைச் சுத்தம் செய்ய சிறந்த முறை
- 1) கழுவுதல்  
2) உப்புநீரில் கழுவுதல்  
3) சுடுநீரில் கழுவுதல்  
4) கழுவாது சமைத்தல்
- 11) நீரில் ஊறவைத்து சமைக்கும் உணவு
- 1) அரிசி  
2) கிழங்கு  
3) கௌப்  
4) கீரை
- 12) ஒருவர் உட்கொள்ளும் உணவில் செல்வாக்குச் செலுத்தாத காரணி பின்வருவனவற்றுள் எது?
- 1) வயது  
2) செய்யும் தொழில்  
3) பருமன்  
4) தேவைப்படும் போசணை
- 13) இயக்கத்தின் திசையை மாற்றுவதற்கு பயன்படுத்தும் பற் சில்லுகளின் எண்ணிக்கையாது?
- 1) 01 பற்சில்லு  
2) 02 பற்சில்லுகள்  
3) 03 பற்சில்லுகள்  
4) 04 பற்சில்லுகள்
- 14) முதலாம் வகை நெம்பு கோலுக்கு உதாரணம்
- 1) பாக்குவெட்டி  
2) கத்தரிக்கோல்  
3) தூண்டில்  
4) சாவணம்
- 15) தடித்த கடதாசி, மென்பலகை போன்றவற்றை பொருத்தப் பயன்படுவது
- 1) கம்பியாணி  
2) கொக்கி ஆணி  
3) திருகாணி  
4) மென்றகட்டாணி
- 16) உறுதியான பற்கள், எலும்புகள் உருவாக உதவுவது
- 1) கொழுப்பு  
2) காபோவைதரேற்  
3) கல்சியம்  
4) புரதம்
- 17) கேத்திர கணித திண்ம உருவிற்கு உதாரணம்
- 1) சதுரம்  
2) வட்டம்  
3) சதுரமுகி  
4) செவ்வகம்
- 18) இலவசப் பொருட்களில் ஒன்று
- 1) சூரியஒளி  
2) குழாய் நீர்  
3) புத்தகம்  
4) பேனா
- 19) காபோவைதரேற் அதிகளவில் காணப்படும் உணவுகள்
- 1) பால், முட்டை  
2) இறைச்சி, மீன்  
3) கருவாடு, கீரை  
4) கிழங்கு, அரிசி
- 20) துளையிட முன் அடையாளம் போட உதவும் கருவி
- 1) துறப்பணம்  
2) மைய அழுக்கி  
3) சிறைக்கவராயம்  
4) உட்பக்க இடுக்குமானி

(1 × 20 = 20 புள்ளிகள்)

பகுதி - II

❖ முதலாம் வினாவுக்கும் விரும்பிய வேறு இரண்டு வினாக்களுக்குமாக மூன்று வினாக்களுக்கு விடை தருக.

01)

- i) தவணை I இல் நீர் செய்த செயற்பாடுகளைக் குறிப்பிடுக.
- ii) அவற்றில் ஒன்று செய்வதற்கு பயன்படுத்திய பொருட்கள், உபகரணங்களைக் குறிப்பிடுக.
- iii) அச்செயற்பாட்டால் நீர் பெற்ற அனுபவங்களைத் தருக. (10 புள்ளி)

02)

- i) கூட்டெரு தயாரிக்கும் முறையினைத் தருக.
- ii) தாவர, விலங்குக் கழிவுகளைப் பயன்படுத்தி கூட்டெரு தயாரிப்பதில் கிடைக்கும் நன்மைகளைத் தருக.
- iii) வேலித் தாவரங்களாக பயன்படுத்தக்கூடிய தாவரங்கள் 4 தருக. (10 புள்ளி)

03)

- i) மண்ணரிப்பினால் ஏற்படும் பாதிப்புக்கள் 4 தருக.
- ii) மண்ணரிப்பைக் குறைப்பதற்கு மேற்கொள்ளப்படும் முறைகள் 3 தருக.
- iii) வேலியடைப்பதனால் பெற்றுக் கொள்ளும் அனுசூலங்கள் 3 தருக. (10 புள்ளி)

04)

- i) எமக்கு உணவு ஏன் அவசியமாகின்றது?
- ii) உணவைத் தயாரிப்பதற்காக எவ்வாறு ஒருவர் தன்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்?
- iii) பின்வரும் அட்டவணையைப் பூரணப்படுத்துக.

உணவு வகை	பிரதான போசணைப் பொருட்கள்	பிரதான தொழிற்பாடு
a. தானியவகை		
b. பருப்பு வகை		
c. இலைக்கறிவகை		
d. பாலும் பாற்பொருட்களும்		

(10 புள்ளி)

05)

- i) நெம்புகோலின் வகைகளைத் தருக.
- ii) இயங்கும் பொருள் ஒன்றின் இயக்கத்தை ஆரம்பிப்பதற்கு பயன்படுத்தக்கூடிய முறைகள் 3 தருக.
- iii) பல்வேறு வகையான ஆணிகள் பொருள் ஒன்றை உருவாக்கப் பயன்படுகின்றன. 4 வகையான ஆணிகளின் பெயர்களைத் தருக. (10 புள்ளி)



# 2025

## 1ம் துவணை வகுப்புகள்

தரம் 6 முதல் 11 வரையான  
மாணவர்களிற்கான தமிழ் மற்றும் ஆங்கில  
மொழிமூல வகுப்புக்கள் ஆரம்பமாகவுள்ளன.

ஆரம்பம் 01.01.2025



இலங்கையின் எப்பாகத்திலிருந்தும்  
Zoom app மூலம் எமது வகுப்புகளில்  
இணைந்து கொள்ள முடியும்.

அனைத்துப் பாடங்களும் ஒரே கல்வி நிறுவனத்தின் கீழ்...



Education

கல்வி Kalvi.lk  
අධ්‍යාපන



Whatsapp

075 287 1457